

التوبة - سنهالي

ତାତ୍କାରିକାର୍ଥିତ୍ୟ



جمعية الدعوة بالزلفـي

جمعية الدعوة والإرشاد وتنمية الجاليات بالزلفـي

هاتف: ٤٢٣٤٤٦٦ - ٠١٦ . فاكس: ٤٢٣٤٤٧٧ - ٠١٦

95

କାନ୍ତାର୍ମାର୍ଗ

التوبة - اللغة السنديالية



جمعية الدعوة والرشاد ونوعية الحالات في الزلفي

Tel: 966 164234466 - Fax: 966 164234477

التوبة

أعده وترجمه إلى اللغة السنهاية:
جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بالزلفي
الطبعة الرابعة: ١٤٤٢/٩ هـ

(ح) شعبة توعية الجاليات بالزلفي، ١٤٢٤ هـ

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر
شعبة توعية الجاليات بالزلفي
التوبة - الزلفي ، ١٤٢٤ هـ
٤٨ ص؛ ١٧ × ١٢ سم
ردمك : ٩٩٦٠-٨٦٤ - ١٩-٧
(النص باللغة السنهاية)

أ. العنوان ١- التوبة (الإسلام)

١٤٢٤/٢٧٢٨

ديوي ٢٤٠

رقم الإيداع : ١٤٢٤/٢٧٢٨
ردمك : ٩٩٦٠-٨٦٤ - ١٩-٧

الْتَّوْبَةُ

පාපොච්චිවාරණය

පාපොච්චිවාරණය කිරීම පිළිබඳව අල්ලාහ් අල්කුර්ආනයේ මෙසේ පටසන්නේය.

﴿إِنَّمَا يَعْمَلُ سُوءًا أُوْ يَظْلِمُ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَعْلَمُ اللَّهُ يَعْلَمُ أَرْجِيمًا﴾
[النساء: ١١٠]

කටරක් අකුසලක් කර හෝ තමාතම අපරාධයක් කර පසුව අල්ලාහ්ගෙන් පව සමාව අයදු සිටින්නේද, මහු අල් ලාහ්ව කමා වන්තයා හා කරුණා වන්තයා ලෙස දකී. (අල්කුර්ආන්-4:110)

පාපොච්චිවාරණය විශේෂත්වය

දූෂ්චරාහීම් බින් අද්ජම් (රහ්) තුමා හමුවට පුද්ගලයෙක් පැමිණ ‘මා අධික පාප ක්‍රියාවන්හි තිරත්ව සිටින බැවින්, මෙහි උපදෙස් කරන්න’ යනුවෙන් එනුමාගෙන් දූල්ලීමක් කළේය. එය පිළිගන් එනුමා ‘මෙට කරුණු පහක් කෙරෙහි මම උපදෙස් කරමි. එවා නිසියාකාරව අනුගමනය කිරීමට මෙට හැකි නම්, කිසියම් පාපයක් මෙට බාධා තොකරයි’ යයි පැවැසීය. පසුව මහු එවා කුමක්ද ? යයි එනුමාගෙන් විමසීය. එකළ එනුමා ‘මෙ අල්ලාහ්ට

விரட்டீகளும் கிரீலை அடிஹசீஸ் கலீ நமி, மஹார்ஜ் ஆஹாரய அனுஷவ நோகரன்ன’ யனுவேந் பூவீசுவிட மஹு ‘மே விளை போலோவே அதி சூம தே மஹார்ஜ் அஹாரய. உநமி, மா ஆஹார ஏன்னே கொசேந்?’ யனுவேந் அசீய. உகல் உநுமா ‘மஹார்ஜ் ஆஹாரய அனுஷவ கருமின் மஹுவும் வேநச்கமி கிரீல சுவாரணயக்கீடு?’ யடிய மஹார்ஜேந் அசூ விட மஹு ‘ஒவ் வேநச்கமி நோகல் யூதீய. தேவை கருணை குமக்கீடு? யனுவேந் விலசீய.

பஜுவ உநுமா ‘ஓவ அல்லாஹ்வ வேநச்கமி கிரீல அடிஹசீஸ் கலீநமி, மஹார்ஜ் போலோவேகி வாசய நோகரன்ன’ யடிய பூவீசீய. உகல் மஹு ‘மேய பழிமு கருணை வசீ வர்பநல உககி. உசே நமி, மம வாசய கருன்னே கொசேந்?’ யடிய அசீய. வஹாம உநுமா மஹார்ஜ் ஆஹாரய அனுஷவ கருமின் ஹ மஹார்ஜ் போலோவேகி தீவந்வதின் மஹுவும் வேநச்கமி கிரீல சுவாரணயக்கீடு?’ யடிய அசூவிட மஹு ‘ஒவ் உய அஸுவாரணயகி. நேவைகி கருணை குமக்கீடு?’ யனுவேந் விலசீய.

பஜுவ உநுமா ‘ஓவ அல்லாஹ்வ வேநச்கமி கிரீல அடிஹசீஸ் கலீநமி, மஹார்ஜ் வைல்மை ஹஸு நோவந பூதேங்கை கரு ஏமன் கருன்ன’ யடிய பூவீசீய. உகல் மஹு ‘லோவேகி ரஹசீ ஏத ஹ நோரஹசீஏத சூம நூற்கி மஹார்ஜ் வைல்ம வியாப் நவ பவதிந ஹெனின், மா

குமளை பூர்வீயகவட்டு யன்னே ?’ யடிகெட்டிய. வஹாம் உழுமா ‘ஒன் மஹாராஜ அங்குவிட கர, மஹாராஜ போலோவெகி வாசிய கர ஹ மஹாராஜ வெல்லீ ஹஸ்தி சிவிநவிட மஹாராஜ வெநச்கமி கிரீம சாவாரணைக்கீடு ?’ யடிகெட்டிய குமளை மஹா ‘ஒவி, அயநாமி அஸாவாரணைக்கி. சிவவடிகி கருணை குமக்கீடு ?’ யடிகெட்டிய விமசிய.

பூர்வீய உழுமா ‘ஒனராஜ பூர்வீய அந்தன் கிரீம சாவா அந்த அந்த மேல் மூத்தை (மலகூல் மதின்) ஒன் வெநால் பூர்வீய விட “ஓ, பாபோவிலாரணை கர யங்கமி கிரீம சாவா ஜீல் கால யகவை மாரா அந்த காலை பூர்வாக கரன்ன” யடிகெட்டிய மேல் மேல் மூத்தை மாரா ஜீல்லீம் பிழி நோயன்னா அநர, மாரா அந்த காலையை பூர்வாக நோகரவி’ யடிகெட்டிய. வஹாம் உழுமா ‘ஒன் பாபோவிலாரணை கர யங்கமி கிரீம சாவா ஒனராஜ மரண யென் வழீகி சிவிமோ ஒனை ஹகியாவக் நோவன்னே நாமி, ஒன் மஹாராஜ வெநச்கமி குமளை ஹகிகீடு ?’ யடிகெட்டிய. அந்த மஹா ‘ஒனச்மீதி வெநச்கமி நோகும் ஹத்தியி. பூர்வீய கருணை குமக்கீடு ?’ யடிகெட்டிய விமசிய.

பூர்வீய, உழுமா ‘பரலோவ தீநயெகி ஒனை அபாயத யென யாம சாவா சலாத்தியாவரநீ (அபாயே சேவககிணி) ஒன் வெந பூர்வீயேநாமி ஒன் மஹாராஜ சம்ம நோயன்ன’ யடிகெட்டிய. அந்த மஹா ‘மஹாந் அய பிழி நோயன்ன

அதற மாவடு அதூரை நோய்தி’ யெடு கீடு. உகல் உதுமா ‘உசே நமி, ஒன உதின் தீயாறுகளை கருப்புதே கொசேஷ்டு ?’ யநூலேந் விலஸ்தீ. உயுவ மஹு ‘மேலு, மூன் ஆமாளுவதே வே. மாஞ் சீவாதியாவு அல்லாஹ் கென் புவ சுமாவ அயடை பாபோவிலுர்ணை கருமி’ யெடு கீடு.

பாபோவிலுர்ணை கிரிமேஹி யேடேந மேந் அல்லாஹ் நம_விசீவாஸ்நீய ஆசயந் அமநா புவசந்தே மேசேய.

﴿وَتُوْبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيْهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ﴾ [الثور: ٣١]

நவடு அஹே விசீவாஸ வந்திசீதி, மல்லா தீயாறுகளை கர கூதிம சூதா அல்லாஹ் வேதிந் பாபோவிலுர்ணை கர (புவ சுமாவ ஒல்லா) சிவிந்த.

(அல்கூரீஃாந்-24:31)

ஆசயந் பூர்வா விரயேந் பாபோவிலுர்ணை கருப்புநா ஹ சிய ஆநிமயும் அபருட கருப்புநா யநூலேந் வேடேந்தி. மே வை அல்லாஹ் மேசே புவசந்தேய.

﴿وَمَنْ لَمْ يَتْبُعْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ﴾ [الحجرات: ١١]

நவடு கவரேஹு (பாபயேந் தீடிம சூதா) பாபோவிலுர்ணை நோகருப்புநேடு, அபருட கருவுந் தூந்மை. (அல்கூரீஃாந்-49:11)

பாபோவிலுர்ணை கிரிமே அவாயுப்புவட மிதிசீ ஹாவுந் தூல சீரீவு திலிய யூதுகி. நலிநாயக மூகுமிமூ (சல்) நூமாணே புவசா ஆதி பரீடி சுவைவிம், ஆடுமிஞே பூதுயந் (மிதிசூந்) சும ஦ேநா வூரீ கருப்புநாந்ய.

මවුන් අතර ගෝපීයාවන්තයා පාපොච්චාවරණය කරන්තාය.

මිනිසුන්ගෙන් බොහෝ දෙනා පාප ක්‍රියාවන්හි යෙදීමට හේතුව මවුහු එවැනි පාපයන් කෙරෙහි තොසලුකිලිමත් විමය. එහෙයින්, මවුහු දිවා හා රාත්‍රී තොබලා අල්ලාහේට එරෙහි පාප ක්‍රියාවල යෙදෙනි. මවුන්ගෙන් සමහරුන් පාප ක්‍රියාවන් සූජ වශයෙන්ද, සාමාන්‍ය ලෙසද හා සාදාරණය ලෙසද සළිකති.

තබිනායක මුහුම්මද (සල්) තුමා ප්‍රකාශ කළ බව ඉඩිනු මස්ංරාද් (රලි) තුමා මෙසේ වාර්තා කරන්නේය.

[إِنَّ الْمُؤْمِنَ بِرَبِّهِ ذُوُبْهُ كَانَهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقْعُ عَلَيْهِ ، وَإِنَّ الْفَاجِرَ بِرَبِّهِ ذُوُبْهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ فَقَالَ بِهِ هَكَذَا—أَيْ بِيدهِ فَذَبَّهُ عَنْهُ] (البخاري)

තියන වශයෙන්ම, විශ්වාස වන්තයා තම පාප කාර්යයන් තම මත වැවේ දැයි බියවන කන්දක යට වාචිවි සිටින සේ දකි. පාප කරුවා තම පාප කාර්යයන් තම නාහාය පසුකර ගිය මැස්සේකු සේ දැක, එය මහු සිය අතින් එමවා දැමයි. (ග්‍රන්ථය : බුහාරි)

තියනව, බුද්ධිමත් විශ්වාස වන්තයා පාප කාර්යයන් සූජ ලෙස තොසලුකයි. තමදී පාපයක් සිද්ධු කළ එය මහු ඉතා විශාලමත් ලෙස සළිකයි. මිනිසා පාප ක්‍රියාවල යෙදෙන ස්ව හාවයෙන් සිටින නිසා අල්ලාහේ මහු වෙනුවෙන් පාපොච්චාවරණය නොයෙහි දොරටුව විවෘතකර එහි

யேடேந மேந் அன் கரவி. அல்லாஹ் மேசே
புவசந்நேய.

﴿قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَنْفَطِعُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَعْفُرُ الذُّنُوبَ جَمِيعاً إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ﴾ [الزمر: ٥٣]

‘நம ஆற்மைய (உரைகிவ நமந் விஜிந்ம) சிலம் ஓக்லவா கொசீ (அபராவகர) ஜிவின மங்க டாஸ்ஹிதி. அல்லாஹ்னே டாய டயந் (புவ சமாவ) பிலிலாட் அபேஷ்கஶுவ நடதி நோகரந்த. நியத வாயேந்ம, அல்லாஹ் (ஒவ்வாய்க்) சூம பாபயந் சுட ஹாம (ஒவ்வா பாபோவிலார்ஷாய கலேந்ம) சமாவ லபா தெய். (மக்கிஸாட் யந்) நிசைகயேந்ம ஓமஹந் சமாவநீய கருளை வந்தய அழுமய வே’ யை (நவி) மெ புவசந்த. (அல்கூரீஃாந்-39:53)

நவிநாயக முஹமிம்ட் (ஜல்) நமா மேசே
புவசந்நேய.

[إِنَّا ئَبُّ مِنَ الدُّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ] (رواه ابن ماجة)

(நமா கலி) பாப குயாவந் வெநுவெந் பாபோவிலார்ஷாய கரந்தா பாபயந் நோவந்நேகு சேய. (ஞந்பிய : ஓவினு மாபு)

உபமன்கு நோவே. கரந பாபோவிலார்ஷாய யளார்த ஆர் வகுவ சிட்டுவநவிவ அல்லாஹ் அகூஷல் ஜியல்ல குசல் வாயேந் பரேவர்தநாய கரவி. அல்லாஹ் மேசே
புவசந்நேய.

إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُدْلَلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ
وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا ﴿٧٠﴾ [الفرقان: ٧٠]

(පාපයන් පිළිබඳව) කටරෙක් පාපොච්චාරණය කර, විශේ වාසය කර හා කුසල් ක්‍රියාවන්හි යෙදෙන්නේද, එවත්නාන් ගේ පාප ක්‍රියාවන් කුසල් ක්‍රියාවන් බවට අල්ලාග් පරීවර්තන නය කරයි. තවද, අල්ලාග් ඉමහත් කරුණා වන්තයා හා සමාවන්තයා ලෙස සිටින්නේය.
(අල්කුර්ජාන්-25:70)

මුස්ලිම් වරයෙකුගෙන් සිදුවන ඉමහත් පාපය වන්නේ පාපොච්චාරණය කිරීම පමා කිරීමකි. පාපයෙහි යෙදී, එයද (ආගමෙන්) තහනම්වූ කාර්යයක් ලෙස දැන සිටිමින්ද ඒ වෙනුවෙන් පාපොච්චාරණය කිරීම ප්‍රමාද කරන සමහර මිතිසුන්ද සිටිති. මිතිසා තම අවසාන මොඩොත (මරණය) කුමන අවස්ථාවක පැමිණෙයිද යන්නෙහි තොදුනීමින් සිටි. එබැවින්, මිතිසා තම පාපයන් වෙනුවෙන් පාපොච්චාරණය කිරීමට සිසුවීම අනිවාර්ය වේ.

එබැවින්, මිතිසා තමා දත්තා හා තොදත්තා සැම පාප කාර්යයන් වෙනුවෙන් පාපොච්චාරණයෙහි වැඩි වැඩියෙන් යෙදීම අනිවාර්ය වේ. මුස්ලිම්වරයා තම පාපයන් කෙතරම් විශාල වුවද, ඒ වෙනුවෙන් පාපොච්චාරණයෙහි යෙදීමට ස්සේ විම අවශ්‍යවේ. මෙය අල්ලාග්ටම හිමිවූ පාලන බලය තමාට ඇති බව තර්ක

கிரீஸ் வசூ வரப்புநடை ஆதிக்கேப் கிரீஸ்க் னோவத வு என்றை யூதுகி. மிசுர் தேவையே ரசீகம் குடி கிரீஸ்வுக்கு நம சுமார்தா அமனு ‘அனுநாலிக்கெனி’, மல்லாவ மா ஹர் அங்கிஸ் தேவை கேள்வைக் கீர்த்தன வு மா னோட்டிலி’ யை கீர்த்தன. அக்கு அல்லாஹ் நவி முஸு (அலை) நூலாவ நம டைந்தை ஸெய் கிரீஸ்வுக்கு வேத அவ்வேத. அதை அழுவ கூடிலும் பாபோவ வாரணை கருத ஸெய்த் தேவைக் கீர்த்தன கேள்வை. அல்லாஹ் கேரெகி விண்வாசய கருத ஸெய்த் தேவைக் கீர்த்தன கைத்தேய. அல்லாஹ் அதை மேசே பாவசன்னேய.

﴿إِذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ، فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَرَكُّيٰ، وَأَهْدِيَكَ إِلَىٰ﴾

[رَبِّكَ فَتَخْشَىٰ] [التازغات: ١٧-١٩]

ஒவ கிரீஸ்வுக்கு வேத யந்தா. தியதி விழயேந்தம், மஹு சீமா, ஓக்மூ, கியேய. தவா, (கிரீஸ்வுக்கென், பாபையென்) பவித்ர வி (விண்வாச கிரீ)மேகி கூலைந்த மல்ல திவேட ? யநுவேந் ஒவ அசுந்தா. அசேந்தம், மல்லா சீவாமிதை கரு (யைந்து) மார் யை மல மல பேந்வந்தம். அக்கு ஒவ நிய ஹக்கியை, வே. (யநுவேந் பாவசந மேந் அஞ்ச கைத்தேய)

(அல்கூரீஃாங்-79:17-19)

மே அனுவ கிரீஸ்வுக்கு அல்லாஹ்கென் பாபோவிவாரணை கர கீர்த்தனம், அல்லாஹ் மஹுவ சுமாவ லூ, தேந்தாவ அதீ. என வைந்த. ஆத்தெயைக் பாபைக் கேள்வுவேந் பாபோவிவாரணை குடி பசை, நூவத அம பாயைக்கீ யேடுநேந்தம். நூவத வரக் பாபோவிவாரணை குடி யூதுகி.

එම පාපය හෝ වෙනත් පාප යක් තැවත තැවත මහු කලේනම් පාපේච්චරණයද තැවත තැවත කළ යුතුයි. එසේම අල්ලාහ්ගේ කරුණාව කෙරෙහි අවශ්‍යවාස නොකළ යුතුයි.

අල්ලාහ් පටසන බවත තබිනායක මූහුම්මද (සල්) තුමා ප්‍රකාශ කළ වද්‍යනක් අතස් (රලි) තුමා වාර්තා කරන්නේය.

[يَا أَبْنَى آدَمَ إِنَّكَ مَا دَعَوْتِنِي وَرَجُوتِنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيْكَ وَلَا أُبَالِيْ
، يَا أَبْنَى آدَمَ لَوْ بَلَغَتْ دُنُوبُكَ عَنَّا السَّمَاءُ ثُمَّ اسْتَغْفِرْتِنِيْ غَفَرْتُ لَكَ وَلَا
أُبَالِيْ ، يَا أَبْنَى آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتِنِيْ بِقُرَابَ الْأَرْضِ خَطَايَا ثُمَّ لَقَيْتِنِيْ لَا شُرْكَ بِيْ
شَيْئًا لَا تَأْتِيْكَ بِقُرَابِهَا مَعْفَرَةً] (رواه الترمذی)

ආද්‍යමිගේ පුතුයෙනි, මා වෙත අපේක්ෂාව තබා මගෙන් ප්‍රාථ්‍යනා කලේනම්, මා කිසිවක් නොසළකා ඔබ කළ පාප කාර්යයන් සියල්ලටම සමාව ලබාදෙමි. ආද්‍යමිගේ පුතුයෙනි, ඔබ කළ පාපයන් අභස් පිරෙන ප්‍රමාණයට තිබී ඒ ගැන මා වෙත සමාව ඇයදේ සිටියෙනම්, මා කිසිවක් නොසළකා ඔබට සමාව ලබා දෙමි. ආද්‍යමිගේ පුතුයෙනි, ඔබ මේ පොලේට පිරෙන තරමට පාපයන් කර, මට කිසිවක් සමාන නොකර මට බැහැ දැකින්නේනම්, (පාපේච්චරණය කලේනම්) එම පොලේට පිරෙන තරමට මගේ සමාව ඔබට ලබා දෙමි. (ග්‍රන්ථය : තිර්මේ)

சுமார தின்குள் அல்லாஹ்கே டாயாடயன் பிழீலாடு அவிங் வாஸயென் சிவிதி. மேயுட ஹெந்துவ, அவிகுவ பாபயைகி யேட்டிம ஹோ வரக் ஹோ கீப வதுவன் பாபோவிலுரணை கிரிமேன் பஸ்ஸுட நடுவ பாபயைகி யேட்டிம ஹ அல்லாஹ் தமாஹு சுமாவ நோடூத ஏவ சிதிமகி. உரைவின் மஹூ அவண்சிவ பாபயைகி யேடூமின் காலய ஏது கருத அநர, பாபோவிலுரணை கிரிமேன் ஹ அல்லாஹ்கேன் (சுமாவ) அபேங்குபு கிரிமேன் வடிகி சிவிதி.

மேய விடூலம் வரட்டீகி. மன்ற யதி, நியதுவ, அல்லாஹ்வ வெநாச்கமி கருத காரிர் வருந் ஹர அந் கவரேக் ஹோ அல்லாஹ்கே டாயாடயன் கேரேகி அவிங்வாஸ நோகருதி. மே ஏவ அல்லாஹ் மேசே பவசன்னேய.

﴿قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَعْنِطُوهُم مِّنْ رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَعْفُرُ الذُّنُوبَ جَمِيعًا، إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ﴾ [الزمر: ٥٣]

‘நம ஆந்மயே (உரேகிவ நமன் விஜிந்ம) ஜிமூ ஹுக்மவு யோசீ (அபருவகர) சிவித மகே டாஸ்கினி. அல்லாஹ்கே டாயாடயன் (புவ சுமாவ) பிழீலாடு அபேங்குபு வதுதி நோகருத்து. நியது விடையேன்ம, அல்லாஹ் (மலைகே) சுமே பாபயன் சுடு ஹம (மலை பாபோவிலுரணை கலேநமி) சுமாவ லலு டெட்டி. (மக்கின்சாட யதி) நிசுக்கயேன்ம ஹுமாது சுமாவநிய

கருணை வன்னய அழுமய வே' யை (நலி) ஒர புவசந்த. (அல்கூர் ஆன்-39:53)

﴿إِنَّهُ لَا يَيْسُرُ مِنْ رُوحِ اللَّهِ إِلَى الْقَوْمِ الْكَافِرُونَ﴾ [يوسف: ٨٧]

தியத வடியென்ம ஆதிக்ஷேப கரன்தந் (காளிர்வரடந்) ஹர (அந் கவரெக் கோ) அல்லாஹ்கே டாயாடியந் பிலி஬ாது அவிஞ்வாஸய நோகரதி.

(அல்கூர் ஆன்-12:87)

சுல்ஹரடந் மிதிசூந்கே கியலன் கேரெகி லியல பத்தி கோ, தம, தீவந்வத சுமாரீயெகி தம நருதிரம அகிலவே யத லியல கோ, தம, கரு ரக்கியவ தமால அகிலவே யத லியல கோ சுல்ஹர பாபயந் வேநுவென் பாபேவிலாரணெயெகி யேட்டேலன் வழகி ஜிவிதி. நமுந், மஹா நமந் நதிவம மிதி வட கரு யாம ரைநா, தம சீவாமிய, டூடிரெயெகி நைகிவிவீம ரைநா, தம குயவாந் பிலி஬ாது ஆக்கொ கிரீம ரைநா நமந்த பாபயந் அலங்காரமந் கல கிசியம் கேதோகு கோ தமால புயோரீந நோவத வெடி அமநகவி ஜிவிதி. உலைந் அல்லாஹ் வேநுவென் மிதிசு டெயக் வழகி ஜிவியேநமி, ஶ் வேநுவென் அல்லாஹ் தயவ வதி, ஞேஷ்வீமந் டெயக் அழுவ லெடிம ரை மிதிசு ஜிது வாலை ழுநூதி.

சுல்ஹர மிதிசூந் பாப குயவல அவணீசுவ யேட்டுமின் ஜிவிதி. உடிந் வழகி ஜிவித லேச மஹந்த ரபாடேச் கரு விவ மஹா ‘நியது, அல்லாஹ் டுமஹந் சுமாவந்தய ஹ கருணைவந்த யை’ யநுவென் புவசதி. சுந்தருக்கேச்

மேய மேஷிகம் ஹ தேஹாந்றே நோமா யூவிலகி. மக்கிஸாடு யதீ, நியநவ, அல்லாஹ்றே ஧ாயாட்டியந் யப்பன் கிலைந் வ ஹர ஹிதுவத்கார கலின் அப கியாவல யேட்டா அயப்பன் கிலைந் வ நோவன் நேய. அல்லாஹ் மே வா மேசே புவசன்னேய.

﴿إِنْ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ﴾ [الأعراف: ٥٦]

தியத வாயேந் ம் அல்லாஹ்றே ஧ாயாட்டி (யகைமி கரத) யப்பன் கிலைந் வ சுமித்து திரை.

(அல்கூரீஃ, ந்-7:56)

அல்லாஹ் ஓது சுமாவன்னய ஹ கராஸு வந்னய லேச சிவித அதர, ஒஹு டூசீ டூபிவும் கரன்னா லேசு சிவி. மே வா அல்லாஹ் மேசே புவசன்னேய.

﴿نَبِيٌّ عِبَادِيْ أَنِّيْ أَنَا الْغَفُورُ الرَّحِيمُ ، وَأَنْ عَذَابِيْ هُوَ الْعَذَابُ الْأَلِيمُ﴾

[الحجر: ٤٩، ٥٠]

(இ : நலி) தியத வாயேந் ம், ஓமஹன் சுமாவன்னய ஹ கராஸு வந்னய மமல வாந், நவட நியநவ, மாங்க டூபிவும் ஓதுமன் கார வாந் மா மங்க வக்லுந் வ டூதும் தெந் த. (அல்கூரீஃ, ந்-15: 49,50)

புதூவிலுர்ணாய்கி கொந்தேட்டிக்

சனா புதூவிலுர்ணாய்கி சுதா ஆயுதிக விட்டுவதுந் அல்குர் ஆதயென் சுக நவி வட்டநெந் ரப்பு கெந சமஹர கொந் தேட்சி பானுவா அது. தீவு மேசேய.

1-வகும உம புதையென் ஓவந்வீம.

2-சிலூவு புதை கை கண்ணாவுவீம.

3-மேவுதி புதையெங்கி நூவத வரக் கொயெடுத வாவ சீரீர (அவினா)கர கைநீம.

4-தமா விசின் பீசுவத லக்ஷு தைநீதாயே அடிதிவாசி கம ஒழுவ நூவத லோட்ட ஹே ஒழுயெந் சுமாவ லோ கைநீம. நலிநாயக (சல்) ஜுமா மேசே புதையெந்நீய.

[مَنْ كَانَ عِنْدَهُ لَأْخِيهِ مَظْلَمَةٌ مِّنْ مَالٍ أَوْ عِرْضٍ فَلَيَسْتَحْلِلُهُ الْيَوْمُ ، قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا درْهَمٌ إِلَّا الْحَسَنَاتُ وَالسَّيِّئَاتُ] (رواه البخاري)

குவரெக் ஹே நம சுஹீர்யாவ ஒழுயே ஏதாயெஙி ஹே ஒழுவ நமிழுவத அபருவயக் கலேநமி, தீநாய் ஹே தீர்த்தமி பல நோடென உம பரலோவ தீநாய புதி தீமத பேர அடம ஒழுயெந் சுமாவ அயடீந்ந. தீடித பல தென் வெந்நே குசல் ஹ அகுசல்வலத புமதி.

(ஞாபய : வூஹரீ)

தமிழ், கைனைகுயே அடிதிவாசிகம லோ தீம சுதா ஆசிவி லெச ரத்சாகி குலிந், நோகூகி வீயே நமி, தீ வேநுவெந் அல்லாக்கே சுமாவ அபேங்கு குல யூதுகி.

සමහර අයිතිවාසිකම්

අ-ධනය පිළිබඳ අයිතිවාසිකම්

කෙනෙකුගේ සම්පතක් කෙරෙහි අපරාධයක් කළ අය කුමණ මාර්ගයකින් හෝ එම අයිතිවාසිකම හිමිකරුව හාර දිය යුතුයි. නොලැස් නම්, මහුගෙන් සමාව ලබා ගත යුතුයි. හිමිකරුව මහු නොදැන සිටියේ නම්, හෝ මහුව සොයා ගැනීමට අපහසුවූයේ නම් හෝ මහුගෙන් පැහැරගත් ප්‍රමාණය අමතක වූයේනම්, එයට ගැලපෙන ප්‍රමාණයක් තීරණය කර එය දානය කළ යුතුයි.

ආ-ශරීරය පිළිබඳ අයිතිවාසිකම්

අපරාධය කළ තැනැත්තා එයට ලක්වූ තැනැත්තා වෙන ගොස් මුදලින් අලාභයක් ලබා ගත්තා ලෙස හෝ තමා ගෙන් පළිගන්තා ලෙස හෝ සමාව ලබාදෙන ලෙස හෝ විසඳුමක් ලබා දෙන ලෙස හෝ තමාව මහුව හාර කළ යුතුයි. අපරාධයට ලක්වූ අය කවරක් දැයි නොදැන්නේ නම්, මහු වෙනුවෙන් දානය කර, ප්‍රාථ්‍යා කළ යුතුයි.

ඉ-ගෞරවය පිළිබඳ අයිතිවාසිකම්

මෙය අපහාස කිරීම, කේරාම කිම, දෙස්පද කිම, භා සමාජ සම්බන්ධතාවය විසත්ත් කිරීම යනාදින්ය. මෙවන් කාර්යයක් කවරකුව හෝ කලේනම්, එයට

ලක්වූ අය වෙත ගොස් මහුගෙන් සමාව ලබා ගත යුතුයි. එසේම, මහු පරිභාතිය ලක්කළ කරුණ හැකිතාක් නිවැරදි කළ යුතු අතර, මහු වෙනුවෙන් ප්‍රාථ්‍යාපනය කළ යුතුයි.

පාපොච්චාවාරණයෙහි කොටස

අ-සානනයට අයත් පාපොච්චාවාරණය

මිනැකම්ත් සානනයක් කළ කෙනෙකුට වගකීම් තුනක් අතිවාර්යවේ.

1-අල්ලාභ්‍යගේ අයිතිවාසිකම - මහා පාපයන් වෙනුවෙන් කණ්ඩාවුවේ සත්‍ය පාපොච්චාවාරණයක් කිරීමක් මගින් මෙය ඉවුකළ හැක.

2-සානනයට ලක්වූ තැනැත්තාග් හිමිකරුන්ගේ අයිති වාසිකම - තමාගෙන් පළිගැනීමෙන් හෝ වන්දියක් ලබා ගැනීමෙන් හෝ තමාභට සමාවක් ලබා දීමෙන් හෝ මහුන්ගේ අයිතිවාසිකම ලබාදීම සඳහා සානකයා තමාව මවුන් වෙත හාරදිය යුතුයි. මෙසේ කිරීමෙන් මවුන්ගේ අයිතිවාසිකම ඉවු කළ හැක.

3-සානනයට ලක්වූ අයගේ අයිතිවාසිකම - මෙම අයිති වාසිකම මෙලොවේදී ඉවු කළ තොගැක. සානකයා යහපත් හාවයෙන් පාපොච්චාවාරණය කර, සානනයට ලක්වූ තැනැත්තාග් භදාතින් වෙත තමාව හාර කළ යුතුයි. එකළ අල්ලාභ් ඒ

வெனுவென் ஒழுட சமாவக் கலை எடுக்கி. பரலூவு
கீதயேட்டி சுதாக்கயாகே கூசுலின் ஒழுட வந்தீடு கலை
எடுக்கி.

ஆ-போலியு அக்கத் தூபோலிவார்ணய

போலிய கலை கந்த தூதாத்து சீ வெனுவென்
பாபாவிலு, ரண்டு கிரிமை பேர் போலிய கலைகளில்
அத ஹரிம, மின் ஓடிரீயுட போலிய நோக்கந்து, வலு
தங்குவிரு கர கைகளில் சு கல் வரட்டீடு சுதாக்காவு
விம யநாடு கோந்தேஸி அனுஶமனாய கல் ழுதூக்கி.
கேநேகு வென அதிக போலிய மகின் கூவு மூடு
பிலிவாடு நீதிரீதின் குதை ஆகமிக விடு வந்தந் விவி஦
மத ஷேஷ்வரத் தந்தேவுக.

ஶநமுற்று, அஶ்ஶேகிக் கூவினு தேநமியா (ரக்),
அஶ்ஶேகிக் கூவினு சு:டி (ரக்) சுக் அஶ்ஶேகிக்
மூகமிமூடு வின் சுலிஹ் அல் குதேநமின் (ரக்) யநாடு
விடுவந்து ழுட்டீக்கூயேக் குமா பாபோலிவார்ணய கிரிமை
பேர் கலை கந்த போலிய பரீகர ஊய கல் ஹக்கி
அநர, அய குமாகே மூலதநயேன் கூவந் கிரிமை
அநாவங்குவே. நமுட்டு, நமா அந்தந் நோகல் போலி
மூடு கலை கந்த நோயுதூக்கி. மே பிலிவாடு அல்லாஹ்
பவசந பக்க சுதாக்கன் வூகிய மேயுட சுதாக்கயக்கி.

﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مُؤْعِظَةٌ مِّنْ رَبِّهِ فَأَنْتَهَى فَلَهُ مَا

سَلَفَ وَأَمْرَهُ إِلَى اللَّهِ﴾ [البقرة: ٢٧٥]

තවද අල්ලාහ් වෙළඳාම අනුමත කොට, පොලිය තහනම් කළේය. එබැවින්, (මබලාගෙන්) කවරෙකුට තම ස්වාමි යාගෙන් සිට (පොලිය කෙරෙහි අවබාද කොට) උපදෙස් පැමිණ පසු (එය අතහැර) වැළකී සිටියේද, (මහු එයට) පෙර (ලං) ගත් දෙය මහුවම හිමි වේ. තවද, මහුගේ කාර්ය අල්ලාහ්ගේ වෙනය. (අල්කුර්ජාන්-2:275)

සත්‍ය පාපාච්චිවාරණය

පාපාච්චිවාරණයක් පිළිගැනීමට එය අල්ලාහ් වෙනුවෙන් යනු පවතු වෙනතාවෙන් පමණක් පවතිය යුතුයි. මතිසුන් අතර කිරීතියක් හෝ රැකියාවන් තමාට නම්මුවක් හෝ ලැබීම සඳහා පූද්ගලයෙක් පාපයන්හි යෙදීමෙන් වැළකී සිට යේනම්, එය පාපාච්චිවාරණයක් තොට්තෙන්ය. තම ගැරුර ආරෝග්‍යයට බියවි කෙනෙකු පාප කිරීමෙන් වැළකී සිටියේ නම්, උදාහරණයක් වශයෙන් ලෙඩ්ට බියවි දුරාච්‍රායෙහි යෙදීමෙන් වැළකී සිටියේනම්, මහුද පාපාච්චිවාරණය කළ අයෙකු තොට්තෙන්ය.

සෙරකම කිරීමට තොහැකිවිම හෝ මුරකාරයාට බිය විම හෝ මෙවන් හෝතු මත සෙරකම කිරීමෙන් කෙනෙකු වැළකී සිටින්නේ නම්, මහුද පාපාච්චිවාරණය කළ අයෙකු තොට්තෙන්ය. බංකොලාන්ත්වීමට බියවි පූද්ගලයෙක් මත් පැන් සහ

மன் துவிய பானய கிரிமென் வட்டகீ சிவியே நமி, மஹூட் பாபோவிலாரணை கல் அயைகு நோவெய. உசேம், நம அரழூஷுவ புதூதிகி வெளின் பாப குரியாவக யேட்டிமல நோஹைகி வீயேட், மஹூட் பாபோவிலாரணை கல் அயைகு நோவன்னேய.

நமு கல் பாப குரியாவன் கேதரமி திந்தித ஹ நரக வு பாபோவிலாரணை கரந்தா சினா வெலை யூநூடி. மக்னிசு எயன், பாபோவிலாரணை கரந அவச்றாவேகி பேர கல் பாப யன் சிஹிவத வித சநுவக் ஹ தீநியக் ஹாயேன்னே நமி, ஹே டூதீரீயேட் மேவன் பாப குரியாவன் நாவத கிரிமல தீயக் ஹே ஆலேமக் வன்னே நமி, உயட் சதாய பாபோவிலாரணைக் ஹோவன்னேய.

உசேம், மதியபாத துவிய, வினோட் ஹாஸ்வி, ரூப, அசுஹா பிலிமயன் யதாடி நம சநுவ ஆதிகி சூம டே சக்மூலித்து தூவன் கல யூநூடி. பாப கிரிமல சகாய ஆக்வு அயஙேன் ஹ மிந்ரன் யென்ட் தூவன் விய யூநூடி. நரக மிந்ரன்யென் சமங்கரந் தவன் சமங்கரந்து பரலோவேடி யாப கரதி. அதிசு, மஹுந் வ யகமங கரு காட்விமல ஹ மஹுந் கிலாவுர கிரிமல அபங்கு வன்னே நமி, மஹுந்யென் தூவன்வி சிவிம பாபோவிலாரணை கரந்தா அதிவார்ய வே.

பாபோவிலாரணை கல் அய நம நரக மிந்ரன் யகமங கரு காட்விமல நோஹைகி நரமல அசுரண்யா லேஜ சிவியன், சமங்கர அவச்றாவல ஶேநான் உம நரக

මිතුරන් සමග සම් බන්ධවුවට ‘මුත්‍රන් යහැමග කරා කැඳුවීමට හැකි’ බව පවසා මුත්‍රන් සමග සම්බන්ධතාවය පවත්වීම අලංකාරමන්ව පෙන් වයි. පසුව මහු තැබ්ත පාප ක්‍රියාවල යෙදීමට මෙයම හේතු වේ. එබැවින්, පාපොච්චාරණය කළ තැනැත්තා නරක මිතු රන් වෙනුවට කුසල් කිරීමට සහයවන හා කුසල් කරා මග පෙන්වන යහපත් මිතුරන් තොරා ගත සුතුයි.

පාපොච්චාරණයට සහයවන කරණු

1-අල්ලාහ් වෙනුවෙන් ගනු පවිතු වේතනාව

මෙය පාප ක්‍රියාවලින් වැළකී සිටීමට අයන් ඉමහත් පල දායික මාර්ගයෙකි. මිතිසේක් පිරිසිදු වෙතනාවෙන් හා සත්‍යයෙන් පාපොච්චාරණය කළේනම්, පාපයෙන් වැළකී සිටීමට අල්ලාහ් මහුට උපකාර කරන අතර, පාපොච්චාරණය කිරීමට පවතින බාධාවන් ඉවත් කරයි.

2-ආත්මය සමග සටන් කිරීම

පාප ක්‍රියාවලින් වැළකී සිටීම සඳහා මිතිසා තම ආත්මය සමග සටන් කළේ නම්, අල්ලාහ් මහුට උපකාර කරයි. අල්ලාහ් මේ බව මෙසේ පවසන්නේය.

﴿وَالَّذِينَ جَاهَدُوا فِيْنَا لَنَهْدِيْنَاهُمْ سُبْلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ﴾
 [العنكبوت: ٦٩]

தவද, குவரெக் அப மார்க்கேடி (கமன் கிரீலோ) வேயம் கருந்தேங்கி, நியத விறையென்ம் அதே மஹிந் ப் அபங்க (யக அத்) மார்க் (விலாதகர்) பேந்வந்தொழு. நிச்சையென்ம் அல்லாக் யகபத் கீலைந் சுமா சிவி. (அல்குரீங்-29:69)

3-பரலூவ சிதி விரிம்

அல்பை மேலோவ, உடி அச்சீர்தாவய, அல்லாக் கீகரலீ குயை கருந்தந் த பரலோவே லைன விவித டூயாடயந், அல்லாக் விருட்டீகமி கருந்தந் த லைன கூற ட்டு வும் யநாடீந் கேரெகி மிதிசு சிஹி கருந்தேந்தமி. ஒழு பாபயந்தி யேடீமோ உது, ஓமஹந் லாடுவந் லேச புதநி.

4-பலதூங்கி கூர்க்கைந்தி யேடீம் கு

தநிலீம், விவீகி விமேந் வடிகீம்

விவேகைந் சிவீம பாபயந்தி தீவிசிமோ வடைகந் சேந்து வே. உணைகின், மிதிசு நம டூம கு மேலே தீவிநயத அவ்வை கூர்க்கைந்தி யேடேந்தேந் தமி, மஹும பாபயந்தி யேடீமோ அவச்சு, நோலைகே.

5-புப்பன் சிதிகரன டா டினத்டு கிரன டெக்னிக் விளைவிம்

பூப் கார்ய்யங்கள் யேட்டிமெ ரதந்டு கரன சியல்லேந்ம விழைகி சிவிய யூதை. அசேம சிநமா வெலீம், அசுஹா ஹீத வலு சுவந்தீம், நரக போத்தா சுஹ அதுவாய சுரரு கியலிம ஹ மேவூதி காம ஹகீம ரதந்டு கரன சும ஞென் விழைகி சிவிம அவாய வே.

6-யதைத்துந் சுஹவாஸ்ய கிரிம ஹ அயதைத்துந்ஞென் டிரங்கவிம்

யதைத்துந் சுமா சுஹவாஸ்ய கிரிம குஸல் கிரிமெ ரத்துகார வத அதர, யதைத்துந்ஞென் யத மா அனுங்கமநாய கிரிமேந் மிநிசுவ ரதந்டுவ டக்வை. அசேம அகுஸல் கிரிமேந் ஹ நோமா யாமேந் மஹுவ வழக்வை.

7-புருத்து கிரிம

புருத்து கிரிம ஓமகந் புயேஶ்துவந் கொஷவயைகி. அய விண்வாஸ வத்துயந்ஞென் ஆஸ்தியக் வத அதர, மஹுந்ஞென் அரமுஜு ஓவுகர ஗ைகீமே வலுவந் மார்கயைகி. அல்லாஹ் மேசே புவசந்நேய.

﴿وَقَالَ رَبُّكُمْ أَدْعُونِي أَسْتَحْبَ لَكُمْ﴾ [غافر: ٦٠]

‘(மலை) மாறைந்ம பழன்கு மலை ஆர்த்தா
கரந்த. மம மலை(ஞே ஆர்த்தாவல) ஒ பிலித்துரை
லோ டெந்னேமி’ யனுவேந் மலைஞே சீவாலியா
புவசந்நேய. (அல்குரீஃாங்-40:60)

﴿أَدْعُوكُمْ تَضْرُبُ عَوْنَاحَ خُفْيَةً﴾ [الأعراف: ٥٥]

(ஶலவின், விண்வாச வன்னியெனி) மலையே
சீவாலியாயேந் வரைபத் திலிந் சக (கடங்கு
பாதந்கர) ரஹச்சநவ (மலைத் துவங்க தேட் கை)
ஆர்த்தா கரந்த. (அல்குரீஃாங்-7:55)

﴿وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنَّى قَرِيبٌ أَجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
فَلَيْسَتْ حِبْيُوا لِي وَلِيُّؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ﴾ [البقرة: ١٨٦]

(இ : நலிவர்யாணேநி) மனே வகைந் மா பிலிவாடு
மலைந் விலங்குவ ஹூந், ‘நியத வகையைந்ம, மா
மலைந் வீடு ஓனாமன் சுமீப வு புவசந்த. ஆர்த்தா
கரந்தா மா அமனா ஆர் எனா கலைவு மஹாஞ்
ஆர்த்தாவ மத ஆகீ மம ர்த பிலித்துரை டெந்னேமி.
ஶலவின், மனே ஆமெனிமத சுவந் தீ மா அங்கந்வா.
மின் மலைந் திவரீடி மக பேந்விம லோ கை மத
ஓவ திவீ. (யனுவேந் புவசந்த.)

(அல்குரீஃாங்-2:186)

පාපයන් සඳහා ප්‍රතිකාර

අල්ලාභ් තම වහැළුන්ට අතිවාර්ය කර ඇති වන්දනාමාන යන් අතර, සමහරයන් මවුන්ගේ සූජ පාපයන් මකා විනාශ කරන දෙය ලෙස පැවතීම අල්ලාභ්ගේ භාගයයකි. එවායින් සමහරයන් මෙසේය.

1-පස්වේල නැමිදුම්

නබිනායක මුහම්මදු (සල්) තුමා මෙසේ
පවසන්නොය.

[أَرَأَيْتُمْ لَوْ أَنْ يَبِابِ أَحَدٌ كُمْ تَهْرَا غَمْرًا يَعْتَسِلُ فِيهِ كُلُّ يَوْمٍ خَمْسُ مَرَّاتٍ هَلْ يَقَرِئُ مِنْ دَرَبِهِ شَيْءٌ؟ قَالُوا: لَا يَأْرَسُولُ اللَّهُ، قَالَ: كَذَلِكَ الصَّلَواتُ الْخَمْسُ يَمْحُو اللَّهُ بِهِنَّ الذُّنُوبَ وَالْحَطَابَ.] (رواه أهل السنن)

මබලාගෙන් කෙනෙකුගේ ගේ දොරවුව අසලින් ගැහුරු ගෙක් දුවන්නොය. එහි මහු දිනපතා පස් වතාවන් ජේල ස්නානය කළේනම් මහුගේ ගැරිරයෙහි කිසිදු කිලිවුවක් ඉතිරිව පවතීද ? යනුවෙන් නබිනායක තුමා (සය ග්‍රාව කරුවන්ගෙන්) විමසුවෙය. එකඟ මවුහු අල්ලාභ්ගේ දුන යාමෙනි, කිසිවක් මහුගේ ගැරිරයෙහි ඉතිරිව නොපවතී යනුවෙන් කිහි. පසුව නබිතුමා ‘පස්වේල නැමිදුමද එසේ මයි. එමගින් අල්ලාභ් මහුගේ වැරදි හා පාපයන් මකා විනාශ කරයි’ යනුවෙන් පැවැසීය.

(ග්‍රන්ථා : අභ්‍යුජ් සුනන්)

2-பூமிக் கடமை

நல்நாயக முஹம்மத் (சல்) நுழை மேஜே
பவசன்னேய.

[مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَكَى الْجُمْعَةَ فَاسْتَمِعَ وَأَنْصَتَ ، غُفَرَ لَهُ
مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمْعَةِ الْأُخْرَى وَزِيَادَةً ثَلَاثَةَ أَيَامٍ ...] (رواه مسلم)

கவரேக் டீவனாய (விழ) கர, அயை திசியாகாரவ
கர, பஸுவ ஆலோசனை பூதீன் திசீங்களில் சீர் ஆலோசனை
டீவனாவ சுவன்றி அஸு, சிவிந்னேந்றி, அம ஆலோசனை சீர்
அனைக் கீழ் அவ சுதா நவந் தீந நூக்க் கீக்வா
அநர சிழிவு மஹாரே பாப்யன் சுதா சுமாவ
லேவென்னேய. (ஞாப : முச்சிலிம்)

3-ரமலான் உபவாசய

நல்நாயக முஹம்மத் (சல்) நுழை மேஜே பவசன்னேய.

[مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا ، غُفَرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبِهِ]

(رواه البخاري ومسلم)

கவரேக் கோ விள்வாசயேன் ஹ கூலிய லேவீமே
அனதீக் கூவென் ரமலான் உபவாசயை
யெடேந்னேந்தமி, மஹாரே பெர பாப்யன் சுதா
சுமாவ லொடேநு லேவே. (ஞாப : குஹரே ஹ முச்சிலிம்)

4-ගජ කරනව්ය

නබිනායක මූහම්මද (සල්) තුමා මෙසේ
පවසන්නොය.

[مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ مِنْ ذُبُوبِهِ كَيْوُمْ وَلَدَتُهُ أُمُّهُ]
(متفق عليه)

කටරෙක් හෝ සංස්ට්‍රේගයෙහි නොයෙද, අකුසල්
කාර්ය යන් නොකර හඳී කරනව්ය ඉවු කරන්නේ
නම්, මහු (පාප නොකළ) එදින උපන් බිජින්දෙකු
සේ පිටත්වේ. (ග්‍රන්ථ : බ්‍රහ්ම හා මුස්ලිම්)

5-අරගා උපවාසය

නබිනායක මූහම්මද (සල්) තුමා මෙසේ
පවසන්නොය.

[صَوْمُ يَوْمٌ عَرَفَةَ يُكَفَّرُ السَّنَةُ الْمَاضِيَّةُ وَالْبَاقِيَّةُ] (رواه أحمد)

අරගා දින උපවාසයෙහි යෙදීම පෙර වසරක හා
ඉතිරි වසරක පාපයන් සඳහා ප්‍රතිකාරයක් ලෙස
පවතී. (ග්‍රන්ථය : අහ්මද්)

6-ලෙඩ හා කරදුර

නබිනායක මූහම්මද (සල්) තුමා මෙසේ
පවසන්නොය.

[مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ (تعب) ، وَلَا وَصَبَ (مرض) ، وَلَا حُزْنٌ ، وَلَا حُزْنٌ ، وَلَا أَذْى ، وَلَا غُمٌّ ، حَتَّى الشُّوْكَةُ يُنْشَاكُهَا إِلَّا كَفَرَ اللَّهُ بِهَا مِنْ حَطَابَاهُ] (متفق عليه)

ମୁଖ୍ୟମେଳକୁଟ ଦ୍ୱାରା କରନ୍ତାବିଧାନ, ଲେବି, କାମିପନ୍ଥୀ, ଶେଷକ୍ୟ, ବେଦନାବ ହା ଆଧୁନିକ କାଵ୍ୟକୁ ଅଣିଲେ ଯନ୍ମାଦି ତୀବ୍ରାବନ୍ତ ଜୀବିତବିଧି ନିଯନ୍ତା ବିଶେଷନାମ ଅଲ୍ଲାହ ତୁମ୍ଭା ମହୁଁ କାଳ ବୈରଦ୍ଵାରା ବିଲାପ ପ୍ରତିକାରଯକୁ ବିଶେଷନ୍ତ ଆର୍ଦ୍ଦର୍ଦ୍ଦନାଯ କରିଛି. (ଗୁରୁତଃ ବୁଦ୍ଧାର ହା ମୁଖ୍ୟମି)

[مَنْ يُرِدَ اللَّهُ بِهِ خَيْرًا يَصْبُرُ مِنْهُ] (رواه البخاري)

ଅଲ୍ଲାହେ କାରରକୁଟ ହୋଇ କୁଣ୍ଡଳଙ୍କୁ (ଲାଦିମର) ଜିନନ୍ତନେନ୍ତି ନାମ, ମହୁଁର ଅଲ୍ଲାହେ ଆର୍ଦ୍ଦର୍ଦ୍ଦନ ଲକ୍ଷକରିଛି. (ଗୁରୁତଃ ବୁଦ୍ଧାର)

7-ଜମାବ ଧ୍ୟେତି

କୁମନ କାର୍ଯ୍ୟଙ୍କୁ ଆପନ୍ତିର ଜୟଙ୍ଗା ପ୍ରତିକାରଯ ବନ୍ତନେହୁଁ, ତଥାନ୍ତ କାର୍ଯ୍ୟଙ୍କୁ ଅନର ଦୃମହନ୍ତ ପ୍ରତିକାରଯକୁ ଲେଜ ଆପନ୍ତିର ଜମାବ ଆଯଦ୍ଦୀମନ୍ତି. ଅଲ୍ଲାହେ ମେଜେ ଆପନ୍ତିର ଜମାବରେ ଆଯଦ୍ଦୀମନ୍ତି.

﴿وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ رَءُومٌ يَسْتَغْفِرُونَ﴾ [الأنفال: ٣٣]

ନବ୍ଦ ମୁଖ୍ୟମର୍ତ୍ତା ଆପନ୍ତିର ଜମାବ ଆଯଦ୍ଦୀମନ୍ତି ଜୀବିନା ଆପନ୍ତିର ଜମାବରେ ଆଯଦ୍ଦୀମନ୍ତି ମୁଖ୍ୟମର୍ତ୍ତା ମୁଖ୍ୟମର୍ତ୍ତା କରନ୍ତିରେକୁ ଲେଜ ନେବାଜିବି. (ଆଲ୍ଲାହର୍ ଆନ୍ତଃ-8:33)

நல்லையக முஹமிமட் (ஸல்) நூமா மேசே
பவசன்னேய.

[طُوبِي لِمَنْ وَجَدَ فِيْ صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا] (رواه ابن ماجة والبيهقي)
கவரேங்குள்ள பூச்சிகளையெலி அவிகவ பவ சுமாவ ஆயை
லவ சுதான்வீ திலீடு, ஒழுவ சூதாசிங்சனய லைவிலா.
(அங்கு : ஓவிய மாது ஹ விஷாகி)

புஞ்சேத்தர

1-புஞ்சை :

மம பாபோலிவார்ணய கிரீஸ் கரமி. நமூட்
மான் பாபையன் ஓது அவிகய. பக்ஷுகிய வசரவல் மு
கலி சியலும் பாபையன் சுதா அல்லாஹ் மாஹவ
சுமாவக் கூ, தேடிடு ?

ஏத்தரக :

அல்லாஹ் மேசே பவசன்னேய.

﴿ قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَعْفُرُ الذُّنُوبَ جَمِيعًا، إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴾ [الزمر: ٥٣]

‘நம ஆன்மயவ (உரைகிவ நமன் விஜிந்ம) சீமு
ஓக்முவ கொச் (அபர்வ கர) சீவின மான்
ஆசைக்கி. அல்லாஹ்ங்க ஆயாடயன் (பவ சுமாவ) பீலீலை
அபேக்குவ நாதி நோக ரந்த. நியதவ, அல்லாஹ்

(மலையே) சூம பாபையந் சுட ஹாம
(பாபோவில்வார்ணய கலேநமி) சுமாவ லோடெடி. (மக்
நிசுட்டையந்) நிசுக்கயையந் ம தூமஹந் சுமாவநீய
கருணை வந்தய அழுமய வே' யை (நலி) ஒர
பவசந்தந. (அல்குர்அந்-39:53)

அல்லாஹ் புகாய கலி வத நலி நாயக மூக்கிமலை
(ஷல்) குமா மேஸே பவசந்தேய.

[يَا أَبْنَى آدَمَ إِنَّكَ مَا دَعَوْتِنِي وَرَجُوتِنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيْكَ وَلَا
أُبَالِي، يَا أَبْنَى آدَمَ لَوْ بَلَغْتُ ذُنُوبِكَ عَنَّا السَّمَاءُ ثُمَّ اسْتَغْفِرْتِنِي غَفَرْتُ لَكَ
وَلَا أُبَالِي، يَا أَبْنَى آدَمَ لَوْ أَتَيْتِنِي بِقُرَابٍ الْأَرْضِ خَطَايَاً ثُمَّ أَغْيَيْتِنِي
لَا شُرِكٌ بِيْ شَيْئًا لَأَتَيْتِكَ بِقُرَابَهَا مَغْفِرَةً] (رواه الترمذى)

ஆடுமின்ற பூதுயெனி, மா வேந அபேக்ஷுவ நலை
முறைந் பூர்வநா கலேநமி, மம கிசிவக்
நோயுல்கு ஒர கலி பாப கார்யயந் ஜியல்லவம
சுமாவ லோ டெடி. ஆடுமின்ற பூதுயெனி, ஒர கலி
பாபயந் அபாஜ் பீரேந புமானைவ நிளி சீ ரை ம
வேந சுமாவ அயை ஜிவியேநமி, மம கிசிவக்
நோயுல்கு ஒவ்வ சுமாவ லோ டெடி. ஆடுமின்ற
பூதுயெனி, ஒர மே போலோவ பீரேந நரமல
பாபயந் கர, மாஹவ கிசிவக் ஹே சுமாந நோகர
மாவ வை டுகின்னேநமி, (பாபோவில்வார்ணய
கலேநமி) சம போலோவ பீரேந நர மே மாயே
சுமாவ ஒவ்வ லோ டெடி. (குந்தீ : நிர்தீ)

அல்லாஹ் ஆசயன்ஹவ லஹ டி அதி ஆயாடயந் மேபமணக் னோவ. மீவ வசு அவிகவே. உதிசு சுதாயயந் பாபோவலு, ரணய கரந்தாகே அகூஸல் சியல்ல அல்லாஹ் கூஸல் லேச பரீவர்தநாய கரவே. அல்லாஹ் மேசே பவசன்னேய.

﴿إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلاً صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سِيَّئَاتِهِمْ﴾

[٧٠] [الفرقان: حَسَنَاتٍ، وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا]

(பாபைய் திலைவால்) கவரேக் பாபோவலுரணய கர, விஞ் வாசய கர ஹ கூஸல் த்ரியாவன்ஹி யேடேந்நேஷ, உவதேந் நந்஗ே பாப த்ரியாவன் கூஸல் த்ரியாவன் லவத அல்லாஹ் பரீவர்தநாய கரவே. நவடி அல்லாஹ் ஓதா கரடூவன்நய ஹ சமாவன்நய லேச சிவிந்நேய. (அல்குரீஃா, 25:70)

2-புஷ்டிய :

மம பாபோவலுரணய கிரீமே அடைசே கரமி. நமுந் மங்க நரக மினுயந் மாவ அத னோஹர சிவிதி. மம மங்க அச ரணகம தீவிதி. மா குமக் கழி யூநூட ?

எதிர்தரய :

மேவந்நந் ஓவசீமேன் சிவ பாபோவலுரணயைகி சுரீவ யேடீய யூநூய. மேய மஹங்க பாபோவலுரணயைகி அவதிந சுதாயதாவய அசதாயதாவயைந் வேந்கர வெலீமே பரீக்ஷா வகி. நமுந், அம நரக மினுயந் வகல் னோவி அவாந

யேன் சிவிம் அதிவார்யவே. அல்லாஹ் மேஜீ
புவசன்னேய.

﴿فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفْنَكَ الَّذِينَ لَا يُؤْفِنُونَ﴾ [الروم: ٦٠]

நம்முடிய (நலிவர்யாணதி) மல ஓவசிமேன் சிவிந்தன.
தியத வரையென்று, அல்லாஹ்யே போரூந்திடுவ
சதாயகி. உதிசு, விஞ்வாசயெதி சீலீரநாவயகு
நோமதி மஹிம் மலவ கூடு திம் நோகரத்தன.
(அல்கூர்அந்-30:60)

பாபோவிலாரணயகர யங்குமிகு யோம்பு நூதன்து
நமன் சுமங நூதன உக்கு கர கைகில் சுத்தா
நரக மினுயன் விவி஦ மார்க ஏப்பைகு கரதி. பூஜுவ
மஹுங்கு சதாஷாவய சுத சதாயயெதி மஹுவ ஆதி
சீலீர நாவய மஹிம் ஆதாரத்தே விஞ்ச மஹிம் மஹுவ
அநாரை ஆமதி. மே கைரெதி மதிசு, சிஹிகர வைகை
யூதுடை.

3-பிரிவுகள் :

மா பாபோவிலாரணய கிரீமித் தீட்டுக் கரத்தனமே. நமுதி, மாங்கு பூர்ணி மினுயன், மதிசுந் தீநர மாவ
அவனமிலுவுட பந் கரத வாவ நால்தனய கரதி. மஹிம் வென மாங்கு ஸ்ரிமூதன் வூதி தே ஆதை. தீவு,
புச்சித்துவிமேன் மங்கு நம் வூவு ஹாதி சிட்டுவே ஆடை மா
வியுட பந்வ சிவிந்தனமே. மா கூமக்கு கல யூதுட ?

எத்தர்ய :

புரிமணை மேவூதி பேசுவான்றே மினாய்த் சுமை சுவன் கருந்தா. உகல் பேசுவான்றே குமந்துளை அசுரன் வா ஒலை ஹார்கே. மஹாந்த் ஒலை வகல்லுயே நமி, ஒலை விரட்டே சுவா வெநாந் லோட்டா, ரஸ் கிரீலே மஹாநு டின்சூ டர்தி. ஒலை மஹாந்த் விரட்டேவுவட் நோவுவட் ஒலை பருத்தை பெற வே. உலாவிந், ஒலை அல்லாஹ் வெநாம நவக்கூல் (வகைம் ஹார) கருந்தா. பஜூவ ‘அல்லாஹ் மாஹை புமானுவத்’ வே. ஞேஷ்வி ஆரக்ஷகய மஹுமை’ யதுவேந் பவசந்தா. நலி நாயக முஹமிமை (சல்) நூலா கிசையமி கண்சியமக் பிதி வாது வியவ பத்துயேநமி, மேசே புர்த்தா கருந்தேய.

[اللَّهُمَّ إِنَّا نَسْجُلُكَ فِيْ نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ] (أحمد وابو داود)

அல்லாஹுமிம ஓந்தா நத்திலைக ரி நஹரைகிமி,
உநர்டா விக லிந் தூரைகிமி

தேர்மே :

சீவாமிதி, மஹாந்த டீடிரையை ஒலை டீடிரைபத் கரமு. நவட் மொயைன் மஹாந்றே ஹாதிய கேரைகி ஆரக்ஷாவ பதமு. (குந்ப : அங்மட் ஹா அவுட்டுவட்)

மேய டீஷ்கர ஦ேயக் வா சுதூயகி. நமுந், அல்லாஹ் விய ஹக்திகயன் சுமை சிவி. மஹு மஹாந்த் அதமங் நோகரகி. வியஹக்திகயன் சுமை அல்லாஹ் சிவிந

බව සනාථ කරන කළන්තරයක් කෙරෙහි මත අවධානය යොමුකරන්න.

නබිනායක මුහුම්මදු (සල්) තුමාගේ අනුගාමිකයෙක්ටු මර්සද් බින් අඩි මර්සද් (රලි) තුමා මුස්ලිම් වරෙන් අතර සිටි අසරණියන් මක්කාවෙන් සිට මදිනාව කරා (රහසි ගතව) කැඳවාගෙන යන්නොකු ලෙස සිටියේය. මක්කා වේ ගණිකා වාත්තියෙහි යෙදී සිටි අනාක් නමති ස්ත්‍රීය මර්සද්ගේ මිනුරියෙකි. මර්සද් පූද්ගලයෙකුට මහුව මදි නාවට කැඳවා ගෙන යන බවට පොරෝන්දුවේ සිටියේය. පසුව සිදුවූ සිද්ධිය ගෙන මර්සද් මෙසේ පවසයි.

එම පූද්ගලයාට කැඳවාගෙන යාම සඳහා පසලේස්වක දිනක රාත්‍රීයක් බිත්තියක සේවණාලේල අසලට පැමිණ සැයැවී සිටියෙමි. එවිට එහි පැමිණි අනාක් මාව දුටුවාය. ඇය මා අසලට පැමිණිවිට මාව හැඳුනා ගෙන ‘එන්න අපි දෙන්නා මෙම රාත්‍රීය ගත කරමු’ යනුවෙන් ආරාධනා කළාය. එවිට මම ‘අනාක්, ගණිකා වාත්තිය අල්ලාහ් තහනම් කර ඇත්’ යනුවෙන් කිමි. එවිගස ඇය ‘මාගේ සමාජයෙනි, මෙම පූද්ගලයා මබාගේ සිරකරුවන් රහ සිගනව කැඳවා ගෙන යනවා’ යනුවෙන් ගබා තගමින් කැගැසුවාය. වහාම අට දෙනොක් මාව පසුපසෙන් එහිවා ගෙන පැමිණියන. මම ගුහාවක

நூல் ஆநிலுவி சுயவு சிவியெனி. மஹிலை குதாவ அசலைம், அதற்கு மா உயலை படித் தீயது. நமுந் அல்லாத் மாவ மஹிலைகளை சுயவு ஆரக்கு கல்லேய. மஹிலை படித் தீய பஸு மம (மத்தாவத காட்டுவாயை யாவத போரைந்துவி) பூங்கலைவு காட்டுவாயை கியெனி. அல்லாத் விண்வாச வந்தயன் ஹ பாபோவிலாரணை கரன் நந் ஆரக்கு கரன்னே மேசேய. யநூலேந் கிய.

ஒன் வியவந ஢ே பூசிட்டெ வீயேநமி, சீ கெ பைடீட்டி கிரி மக் ஒன் ஒன் அவாய நமி, ஒன்றே சீபுவராய பீலிவால் தினி ஜிந்து பைடீட்டி கரன்த. ‘ஓவ மம பேர பாப குியவந்தி யேடி சிவியெனி. நமுந் டுநாடு மம சீவு வீரடி வா வத்து யென அல்லாத்தென் பாபோவிலாரணை கர சிவிந்தெனி’ யநூலேந் ஒன் மஹிலை பவசந்த.

யளர்ந்தயென் சுதா நின்றாவ ஹ அவநமிலுவ சிழுவந்தே பரலேவ டினயே அல்லாத்தெட் சீம ஢ேவாது வருந்தெட் தீந் ஹ மிதிச் வர்஗யந்தெட் டீடிரயெதி வா ஒன் வத்து கந யூதூகி.

4-பிண்ணை :

மம கலி பாப குியவந் வெநூலேந் பாபோவிலாரணை கர உடிந் திட்டங்க் வீயெனி. பஸுவ மாயே ஆந்தமய அகிலவு ய மேந் நாவந உம பாப குியவா

යෙදුනේම්. එබැවින් මා පෙර කළ පාපොච්චවාරණය නිශ්ච්ඡ වෙයිද ? පෙර හා පසු කළ පාපයන් වෙනුවෙන් නැවත පාපොච්චවාරණයක් කළ යුතුද ?

උත්තරය :

කටරක් පාපයක් වෙනුවෙන් පාපොච්චවාරණය කළේද, අල්ලාහ් මහුගේ පාපොච්චවාරණය පිළිගනී. මහු නැවත එම පාපයම කළේනම්, මහු අලුතින් පාපයක් කළ බව සඳහන බැවින් ඒ වෙනුවෙන් පාපොච්චවාරණයක් කිරීම අතිවාර්යවේ. පෙර කළ පාපොච්චවාරණය නිවැරදි වේ.

5-ප්‍රශ්නය :

මම පාපයක් වෙනුවෙන් පාපොච්චවාරණය කළේම්. නමුදු වෙනත් පාපයක හිතුවත්කාර කමිත් සිටිමි. මා කළ එම පාපොච්චවාරණය පිළිගෙනු ලැබේද ?

උත්තරය :

එසේමයි. ඔබ කළ පාපොච්චවාරණය පිළිගෙන්නේ. නමුදු, ඔබ හිතුවත්කාර කමිත් සිටින පාපය (පෙර කළ) පාප වර්ගයට ඇයක් පාපයක් තොවිය යුතුයි. උදාහරණයක් වගයෙන්, පූද්ගලයෙක් පොලිය වෙනුවෙන් පාපොච්චවරණය කළේය. නමුත්, මත්පැන් පානය කිරීම වෙනුවෙන් පාපොච්චවාරණය තොකමළේය. එවිට පොලිය වෙනුවෙන් මහු කළ

පාපොච්චාරණය පිළිගෙන්. නමුදු කෙනෙක් මත්පැන් පානය කිරීම වෙනුවෙන් පාපොච්චාරණය කළා නමුත් මද්‍යපාන දුව්‍ය භාවිතා කිරීම වෙනුවෙන් පාපොච්ච වාරණය තොකලේය. හෝ පූද්ගලයෙක් ස්ත්‍රීයෙකු සමග යෙදු දුරාචාරය වෙනුවෙන් පාපොච්චාරණය කළා නමුත් වෙනත් ස්ත්‍රීයෙක් සමග දුරාචාරයෙහි සිටි. මෙම අවස්ථා දෙකකහිදී මහු කළ පාපොච්චාරණය පිළි තොගෙන්.

6-ප්‍රශ්නය :

මම පසුගිය කාලයේ සලාතය, උපවාසිය, සකාතය යන සමඟ අනිවාර්ය කාර්යයන් ඉටු තොකළමි. මා කුමක් කළ යුතුද ?

උත්තරය :

සලාතය (නැමදුම)නමි, එය නැවත ඉටුකළ තොයුතුයි. නමුත් එයට ප්‍රතිකාරයක් ලෙස පවත්තාවයෙන් පාපොච්ච වාරණය කළ යුතුයි. එසේම මින් ඉදිරියට නැමදුම රැක වරණයන් ඉටු කළ යුතු අතර, අධික වශයෙන් පාප සමාච අයදිමෙන් හා පාපොච්චාරණය කිරීමෙන් තිරන විය යුතුයි. අල්ලාග් එය සඳහා සමාච ලබා දීමට හැක. උපවාසියන්මි, උපවාසයෙහි තොයෙදු කාලයේ මහු මූස් ලිමෙකු ලෙස සිටියේ නමි, එම උපවාසියන් නැවත ඉටු කළයුතු අතර, උපවාසයෙහි තොයෙදු

සැම දිනයක් සඳ හාම දිලින්දෙකු බැඟින් ආහාර පානය ලබා දිය යුතුයි. සකානයනම්, එය අනිවාර්යයෙන්ම ලබා දිය යුතුයි.

7-ප්‍රශ්නය :

මිනිසුන්ගේ සම්පත් සෞරකම් කළ මම, පසුව අල්ලාග් වෙතින් පාපොච්චාරණය කළේමි. හිමිකරුන්ට එම සම පත් නැවත ලබා දීමට මවුන්ගේ ලිපිනයන් තොද්නීම්. මා කුමක් කළ යුතුද ?

ත්‍රේතරය :

හැකිතාක් මවුන් පිළිබඳව සෞයා බැලීම මබට අනිවාර්ය වේ. මවුන් සෞයා ගැනීමට හැකිවයේනම් මබ සෞරකම් කළ දේ මවුන්ටම ලබා දෙන්න. අයිතිකරුවන් මලානම්, එවා මවුන්ගේ හිමිකරුවන්ට හාර දෙන්න. නමුදු, හැකි තාක් සෞයා බැලුවද මවුන් සෞයා ගැනීමට තොහැකි වූයේනම්, මවුන් වෙනුවෙන් එවා දානය කරන්න. මවුන් කැඩිවූවද ප්‍රශ්නයක් තොවේ. මක්නිසාද යන්, මවුන්ට අල්ලාග් මෙලෙව සම්පත් (දායාදයන්) ලබාදෙන අතර, පර්ලොවේ මවුන්ට ලබා තොදෙන්නේය.

8-பூஷ்டிய :

மம டிருவாரயேகி யெழுநோம். உதிச்சா மா கொசே பாபோவி வாரணை கல ழிதூடி ? அம சீதீய கூவினைக் குவேய்நாம், அய மாஞ்ச டருவேகு வேட ?

ஏத்தரய :

சீதீயைக்காக கூடுதலேன் ஹ அக்காதாவயேந் டிருவா ரய சீதுவேய்நாம், பாபோவிலாரணை கிரீம பாலைக் காஷு அதிலார்ய வே. டருவா மலை அயந் நோவந அதர, மகுட கியவியடி கிரீமடி மலை அநவாஸ வே. மக்கிச்சாடி யநீ, அம டருவா டிருவாரயேந் டபந்தகி. மேவந் டருவந்தே சுலிந்திவாஸ புதிநின்னே மு ஹ சுமா புமனி.

(டிருவாரயேந் அதிவந) மேம அவமாநை சுதைவிம சூதா பாபோவிலாரணை கல ழித்தெலை அம சீதீய விவாஹ கிரீம தங்காமிய. அமேந்ம மகு ஹ அம சீதீய புதிந்துவயேந் பாபோவிலாரணை கலேந்மி, அங்கே கர்த்தாபயேகி கூவிலை நோவிம புதைடிலைமேந் பசூ அயவு விவாஹகர கைமேந் பூஷ்டியக் கொவந்தேய.

9-பூஷ்டிய :

மம யங்கன் பூஷ்டியைகு சுமா விவாஹ குவேமி. விவாஹவு பேர மம அல்லாங்கங் பிதிகைநீம நோவந

සමහර කාර් යයන්හි යෙදුනෙම්. එබැවින්, ම කුමක් කළ යුතුද ?

උත්තරය :

මල අල්ලාග් වෙත සත්‍ය හාවයෙන් පාපොචිත්වාරණයක් කළ යුතු අතර, මල විවාහයට පෙර කළ දේ ගැන මල සැමියාට දැනුම් තොඳිය යුතුයි.

10-ප්‍රශ්නය :

සම්බ්‍රිතික සේවනය වෙනුවෙන් පාපොචිත්වාරණය කරන් නාට අනිවාර්යව කරණු කුමක්ද ?

උත්තරය :

දෙපිරීසම විශේෂ පාපොචිත්වාරණයෙහි යෙදීම අනිවාර්ය වේ. මක්තිසාද යන්, නබි ලුත් (අමලේ) තුමාගේ සමාජ යන්ට, මවුන් කළ (මෙවැනි) මහා පාඨ ක්‍රියාවන් සඳහා අල්ලාග්, අන් කිසියම් සමාජයන්ට හෝ පහළ තොකළ විධි වෙදනාවන් පහළ කළ බව මවුහු තොඳිනි. එවා මෙසේය.

- 1-මවුන්ගේ පෙනුම් හාවය පැහැර ගැනුන. මවුහු අන්ද යන් බවට පත්වුහා.
- 2-පසුව මවුන් දෙස හායාකරමන් ගබ්දයක් පහළ විය.

3-பெண் மறுந்தே நிவஷே வினாக கேரின. அது அப்பு எடுப்பத் தூப்புச் சொல்லி பேர்த்தீய.

4-பெண் மறுந் எடுப்பத் தீவிரமான நீதே வர்த்திவகு விசிரை. அதை மறுந் சூம் எடுத்த மரணயுடு புதிய பந்துவுடை.

அல்லிந், நல்லாயக முஹம்மது (சலீ) நிமு மேஜே புது சுதந்தீய.

[مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ قَوْمًا لُوطِ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَعْوَلَ بِهِ]

(رواه أبو داود والترمذى وابن ماجة)

கவரேங்க் ஹோ நலி ழூந் (அலேல) நிமாங்க சுமாதீய கலீ கார்யயேங்கி யேடிம் மலலா டிவுவே நமி, யேட்டு நூதன்தீந்தீ ஹா யேட்டு நூதன்தீந்தீ யந எடுத்தேநாம் மரா டுமந்தீந்தீ.

(அந்த : அவுட்டுவிட்ட, நிர்த்தி ஹா தூப்பு மாதீ)

அல்லிந், மேவநி கார்யயேங்கி யேட்டு அய சுதா புதோவு வரணயகு கிரீம ஹா வூசி வூசியேந் புது சுமாவு அயடீம் அநிவார்ய வே.

அவ்வினா விடயேந், சுடாடிர சுஹாடிரயேநி,

மலேங்க் நிமாங்க டுரவால் கரந கருணைவு வசி நியதுவ, அல்லாக் நிமாங்க டுப்பயைந் கைரேங்கி தூநு கருணை வந்தை லேசு சிரி. சுதாயஹாவயைந் கரந புதோவுவரணய அல்லாக் தீவிரமான புதோவுவரணயேங்கி தோரவுவ கிசியம் தீநக ஹோ வசந்து நொல்லை அநர, அய சூமட்டு விவாதுவ புதுதி.